# PGP GROUP

# **DHARANI FINANCE LIMITED**

Regd. & Admn. Office:

"PGP HOUSE", (Old No.57) New No.59, Sterling Road, Nungambakkam, Chennai - 600 034.

Tel.: 044-28254176, 28254609, 28311313; 28207482, Fax: 044-28232074

Email: pgp\_dfl@yahoo.com / secretarial@dharanifinance.in Website: www.dharanifinance.in CIN No.: L65191TN1990PLC019152

DFL/SE/Newspaper/AGM/2020

September 7, 2020

To BSE Limited P J Towers, Dalal Street Mumbai – 400 001

Sub: Publication of information regarding 30<sup>th</sup> Annual General Meeting of the Company to be held on Monday, 28<sup>th</sup> September 2020 through Video Conferencing / Other Audio Visual means.

Ref: Dharani Finance Limited - Scrip Code – 511451.

Dear Sirs,

This is to inform you that the 30<sup>th</sup> Annual General Meeting ('AGM') of the Members of Dharani Finance Limited (the "Company") will be held on Monday, 28<sup>th</sup> September 2020 at 11:00 A.M (IST) through Video Conferencing ('VC')/ Other Audio Visual Means ('OAVM').

The Notice of the 30<sup>th</sup> Annual General Meeting of the Company and the Annual Report for the Financial year 2019-20 has been sent, on 4<sup>th</sup> September 2020, to all the shareholders whose email addresses are registered with the Company/ Depository participants and will also be available on the Company's website at <a href="https://www.dharanifinance.in">www.dharanifinance.in</a> in due course. The notice and Annual Report has been sent to the Stock Exchange on the same day.


In continuation, we enclose copies of the advertisements published on 5<sup>th</sup> September 2020 in FINANCIAL EXPRESS (English) and MAKKAL KURAL (Tamil) pursuant to General Circular no.20/2020 dated 5<sup>th</sup> May 2020 issued by the Ministry of Corporate Affairs.

Kindly take the same on your record.

Yours faithfully, For Dharani Finance Limited

Dr S Kuppan Company Secretary

Encl.: as above





#### CG POWER AND INDUSTRIAL SOLUTIONS LIMITED

CIN NO: L99999MH1937PLC002641

Registered Office: 6th Floor, CG House, Dr. Annie Besant Road,
Worli, Mumbai - 400 030

Tel No.: 022-2423 7777, Fax No.: 022-2423 7545

E-mall: investorservices@cgglobal.com, Website: www.cgglobal.com

#### NOTICE

Notice is hereby given in accordance with 124(6) ('the Section') and Rule 6(3)(a) of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as amended from time to time ('the Rules'), to the shareholders of CG Power and Industrial Solutions Limited 'the Company') whose shares are being transferred to the demat account of the Investor Education and Protection Fund ('IEPF') Authority.

All the underlying shares in respect of which interim dividend declared by the Company on November 08, 2013 has not been claimed or encashed by the respective shareholders for seven consecutive years are due to be transferred to IEPF Authority on December 07, 2020 in accordance with the provisions of the Section and the Rules.

Complying with the requirements as set out in the Rules, the Company has communicated individually to all the concerned shareholders at their latest available address whose share(s) is/are liable to be transferred to the demat account of IEPF Authority for taking the appropriate action(s). The shareholders may kindly note that the details of such shareholders being name, folio number/DP ID/ Client ID along with the number of corresponding shares which are due to be transferred to IEPF Authority are available on the website of the Company at www.cgglobal.com.

Accordingly, all such shareholders are requested to claim the unpaid/unclaimed dividend latest by Monday, December 07, 2020, to avoid the transfer of their shares to the Demat Account of the IEPF Authority. In case the Company does not receive any communication from the concerned shareholders by Monday, December 07, 2020, the Company shall be compelled, with a view to comply with the requirements set out in the Section and Rules, to transfer the corresponding chares to the demat account of IEPF Authority.

The concerned shareholders holding shares in physical form and whose shares are liable to be so transferred, may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them in order to comply with the Rules. Hence the original share certificate(s) held by such shareholders shall stand cancelled. In this regard the details uploaded by the Company on its website would be regarded and shall be deemed as adequate notice inter-alia in respect of issuance of duplicate share certificate(s) by the Company for transfer of such shares to demat account of IEPF Authority.

Shareholders may note that both the underlying share(s) along with the dividend(s) transferred to IEPF Authority including all benefits accruing thereon, if any, can be claimed back by the shareholder from the IEPF Authority after following the procedure prescribed in the Rules and no claim shall lie against the Company in this regard.

For any queries on the above matter, shareholders may contact the Company's Registrar and Share Transfer Agent, Datamatics Business Solutions Limited, Plot No. B 5, Part B Cross Lane, MIDC, Andheri (East), Mumbai 400 093. Tel. No.: 022-6671 2001- 6, Fax No.: 022-6671 2011, E-mail: cginvestors@datamaticsbpm.com. Website: www.datamaticsbpm.com.

Place: Mumbai

Date : September 04, 2020

For CG Power and Industrial Solutions Limited

Alen Ferns

Company Secretary and Compliance Officer Membership No.: 30633



# **DHARANI FINANCE LIMITED**

PARANI FINANCE LIMITED
Regd. Office. PGP House, New No. 59 Sterling Road,
Nungambakkam, Chennai 600 034
CIN No.: 165191TM1990PLC019152
Tel No.: 91-44-2825 4176, 2825 4609, 2831 1313, 2820 7482 Fax No.: 91-44-2823 2074
Email ID: secretarial@dharanifinance.in Website: www.dharanifinance.in NOTICE OF THE 30\* ANNUAL GENERAL MEETING BOOK CLOSURE AND REMOTE E-VOTING INFORMATION
Notice is hereby given that the 30\* Annual General Meeting of the Members of the Company will be convened on Monday, the 28\* September 2020 at 11.00 A.M. (IST) through Video Conference Other Audio Visual Means ("VC/OAVM") facility in compilance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI(LODR)Regulations, 2015 read with General Circular Nos.14/2020 No.1772020 and No.20/2020 dated April.08,2020, April, 13,2020 and May.05,2020 respectively issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and Circular 

remain closed from 22.09.2020 to 28.09.2020.(both days inclusive). 2. The Notice of the 30° AGM and the Annual Report of the Company including the Financial Statements of the Financial year ended 31" March 2020 has been sent only by email to all those Members, whose or the Hinancial year ended 31" March 2020 has been sent only by email to all those nethroers, Whose email addresses are registered with the Company or with the Company's Registrar and Transfer Agent, Viz.,M/s Cameo Corporate Services Ltd,(RTA) or with their respective Depository Participants in accordance with the MCA Circulars and SEBI Circular. The requirements of sending physical copy of the notice of the 30" AGM Annual Report to the Members have been dispensed with vide MCA Circulars and

Members holding shares either in physical form and dematerialized form, as on the cut-off date of 21.09.2020 may cast their vote electronically, as set out in the Notice of the 30\* AGM through electronic voting system("remote e-Voting) of Central Depository Services (India) Limited (CDSL).

4. In line with MCA Circulars and SEBI Circular, the Notice of the 30th AGM of the Company has been uploaded on the website of the Company www.dharanifinance.in, The Notice can also be accessed from the Website of the Stock Exchange i.e. BSE Limited www.bseindia.com. as well as on the website of the CDSL, the agency for providing the remote electronic voting at www.evotingindia.com.

5. The remote e-Voting period begins on 25.09.2020 at 9.00 a.m. (IST) and ends on 27.09.2020 at 5.00 5. The remote e-Voting period begins on 25.09.2020 are out arm. (151) and enus on 27.09.2020 are out are

6. Any person who acquires shares and becomes a member of the Company after dispatch of the AGM Notice and holding shares as on the cut-off date i.e., 21.09.2020 may obtain the login ID and password by sending a request at www.evotingindia.com or cameo@cameoindia.com

7. Members are requested to express their view/ send their queries in advance mentioning their name, DP ID and Client ID Number /Folio No. email ID, Mobile No.at secretarial@dharanifinance.in till 4.00 p.m. (IST) on Friday, the 25° September 2020. Members who would like to ask question during the 30° control of the second of the seco AGM of the Company need to register themselves as a speaker by sending their request preferably along with their question mentioning their name, DP ID and Client ID Number, Folio No., email ID, Mobile No. to the Company's email address at secretarial@dharanifinance.intill 4.00 p.m.(IST)on Friday, the 25th September 2020.

8. Members holding shares in physical form who have not registered their email addresses with the Company/ Company's RTA, can get the same registered and obtain notice of the 30" AGM of the Company along with the Annual Report for the Financial year ended 31" March 2020, and /or login details for joining the 30" AGM of the Company through (("VCIOAVM") facility including e-Voting, by sending a scanned copy of the following documents by email to the Company's RTA's email

a. A signed request letter mentioning his Name, Folio No. and complete address

b. Self-attested scanned copy of the PAN Card.

c. Self-attested scanned copy of any documents (such as Aadhar Card, Driving License, Voter ID Card, Passport) in support of the address of the member as registered with the Company.

In case any shareholder has any queries or issues regarding e-voting, he may refer the Frequently Asked Questions (FAQs) and e-voting manual available at www.evotingindia.com or call 1800225533.

The afore-mentioned information in being issued for the information and benefit of all the members of the Company and is in compliance with the MCA Circulars and SEBI Circular. For Dharani Finance Limited

By Order of the Board

Date: 04.09.2020

Place: Chennai - 34

Company Secretary

## JM FINANCIAL MUTUAL FUND NOTICE-CUM-ADDENDUM

NOTICE-CUM-ADDENDUM TO THE STATEMENT OF ADDITIONAL I INFORMATION DOCUMENT (SID) AND KEY INFORMATION ME SCHEMES OF JM FINANCIAL MUTUAL FUND ("THE FUND").

CHANGE IN ADDRESS OF OFFICIAL POINT OF ACCEPTANCE

Investors are requested to take note that the following Official Point of Ac of JM Financial Mutual Fund managed by M/s. KFin Technologies Private new address as under:

	Location/ Branch	Date	Old Address	New A
	Mysore	September 9, 2020	L-350, Silver Tower, Ashoka Road, Opp.Clock Tower, Mysore 570001. Tel: 0821-2438006	No 29 Cross 57000

This notice cum addendum forms an integral part of SID, KIM and SAI amended from time to time. All the other terms and conditions of SID, KI Fund will remain unchanged.

Place: Mumbai

JM Fina

## ஆரணி வடக்கு ஒன்றியத்தில் இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்

்அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

ஆரணி பெட்களு ஒன்றியத்தில் இனைஞர் படக்கு ஒன்றியத்தில் இனைஞர் படக்கு ஒன்றியத்தில் சேர்க்கை முகலைம் அமைக்கு சேது ராமச்சத்திரன் துவக்கி வைத்தார். இருவன்னமையை வடக்கு ஒன்றிய அன்னை இருக்க சுற்பில் இணைஞர்கள் மற்றும் இளம்பென்கள் மாவதை சார்க்கி புதிய உறுப்பின் செத்திம் முகலம் ஒன்றிய செயலாளர் சேத்திரு. சேகர் தலைமையில் தடைபெற்றுக்

பிஆர்து. சேசர் தலைமையல் தடைபெற்றது. நடைபெற்றது. நிறப்பு விருந்தின்றாக மாநில அமைப்பு செயலாளரும், தமிழக இந்து சிறப்பு விருத்தினராக மாநில அடைப்பு செயலாளரும், தமிழக இந்து சமை அறதிலையத் துறை அமைச்சர் சேலும்.எஸ். இராம்ச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் நூட் கே. மோகன் எம்.எல்.ஏ. கவந்துகொண்டு அன்னன இழுக்க இரைந்திகள் மற்றும் இளம்பெண்கள் பாசரை சர்பில் புறிய உருப்பினர் சேத்கும் முகாவணை முதல் கட்டமாக அருகளி அருகே உள்ள பூறியலைக்குப்பம். குறைதே நாக் நடக்கிறக்கும். முன்னண்டிரம், அதிய இராமங்களிச்

அறிவிப்பு 30, 2020-ல் முடிக்க காலாண்டுக்காண கையாகாத நிதிநிலை முடிவுகளை பரி கிழ்கை, 11 செப்டப்பர், 2020

பதளமான www.apoliosindoori.com மற்று கேர்க்கும்க் ை க்கப் பெறும். . அப்பல்லோ சித்தாரி ஹோட்டல்ஸ் விமிடெட்டிற்கால ததி: 04,09,2020 ஆபாலி ஷர்மா கடம்: மேண்ணை

PUBLIC NOTICE

This is to inform to the Public in General their my sekar, \$50,1a19 (Nothandspani), aged about 57 years, scling at No.35. Senthamil Nagar, Mogapapir West, Che 000 037, it is stated that the schedule mentioned proper and their mode of the schedule mentioned proper and their my (tale) Father Kothandspani by way of the schedule mentioned proper and their my (tale) Father Kothandspani by way of the schedule mention of the schedule schedule mention of the schedule schedul

த்ரணி பைனான்ஸ் லிமிடைம் பதிவ அதுவகைம் "பிஞ்சு ஹகஸ்", புகள்,59 (பான்,57), ஸ்டெர்லில் சோடு, தங்கப்பாக்கம், சென்னை—600 மாவ

பதிவ அஜயமாகம்: "பிருமி ஓறைச்ச", பு. என். 59 (ப. என். 57) ஸ்டெர்கிய நோடு, தன்னப்பரிகள், தேன்னசு 600 03.4. தி. ஆக்கூர். 1.65 19 TIN 1990/PLC 01915 2 இருக்கு 1914 2825 478; 2825 4029, 2331 1311, 2820 7482 இருக்கும். 57 444 2823 (வின்றக்கும்)

கடுப்பிறுகள் கூட்டி மற்றுக் கிற கிறுக்கை அறித்த அறிந்தின் நாளத்தின் சிறது அன்றுகொலல் கட்டல், சொட்டம் தேர இருக்கு முன்றுக்கு அன்று கலை 1000 வளிக்கு (இந்தில் நடித்தில் முன்றுக்கு வின்றுக்கு இரிக்கில் தேருகள்க கட்டத்தில் நிறுக்கு வின்றுக்கு இரிக்கில் தேருகள்க கட்டத்தில் நிறுக்கு வின்றுக்கு கூட்டத்தில் நிறுக்கு வின்றுக்கு கூட்டத்தில் நிறுக்கு வின்றுக்கு கூட்டத்தில் நிறுக்கு வின்றுக்கு வின்றுக்கு இருக்கு வின்றுக்கு கூடியின் நிறுக்கு வின்றுக்கு வழுக்கு வின்றுக்கு கூடியின் அறிக்கு இரிக்கு வின்றுக்கு வின்றுக்கு வின்றுக்கு வின்றுக்கு வின்றுக்கு குடியின் அரிக்கு இருக்கு வின்றுக்கு வின்ற

2809.2200 நம்பு நடிக்கு இருந்துள்ள கில்புளின் கடிம் 2015, பாவு чте படி இருந்து முன் பிறிக்கு முன்றி நடிக்க முறிகு நடிக்கு முறிக்கு முன்றிக்கு முனிக்கு முன்றிக்கு முன்றிக்கு முன்றிக்கு முன்றிக்கு முன்றிக்கு மு

சுபிடன் நல்ல பாக்கள்க்களர். பிடம்பள் 55,000 நாலை 900 மணி முழக் செம்பியர் 27,200 மணை 5,00 மணி நில்கில் நேர்ப்பது முதய பிக்கானு என்றப்புகில் செம்பணம். நிலல் பிறுக கின்னது வனிறப்படுக்கு செழ்தில் வருக்கு ஆன்ற கொடியிருக்கு நிலிறக்க பிறுக்கு கைக்கிறப்படுக்கும். நிலிறக்க பிறுக்கு கூடியிருக்கு கூடியிருக்கு கூடியிருக்கும். நிலிறக்க பிறுக்கும் கூடியிருக்கும். நிலிறக்க பிறுக்கும் கூடியிருக்கும். நிலிறக்க பிறுக்கும் கொடியிருக்கும்.



தொடல்ல் எவத்துடன் சொடிலிகை ஏற்றி வைத்துர். மேலும் புதிய உறுப்பினர் சேத்தும் முகாமின் வந்த அணைத்து புதிய இளைஞர் மற்றும் இளம்பெண்க அணைவளையும் அமைக்கர் தேழர். எஸ். இராமச்சத்திரன் மற்றும் மாவட்ட செய்யாளர் அதி.கே. மோகன் எம்குஸ்ற ஆதியோக் வரவேற்று அண்ணாக்கிருக்கர் கள்பில் சால்வை கண்ணிக்கர்கள் இ.மு.க. சார்பில் சால்வை

எ.அசேக்குமர், ஆலின் துணை சேர்மன் பாரி.பி. பாபு, பாவட்ட சிறபான்மை பிரிவு செயலானி தாகிற செயலானி தொகைந்தார். திருமால், மாவட்டத்தான் வடக்கு தன்றிய செயலானி தொகைந்தார். திருமால், மாவட்டத்தான் செயலானி டி.கருண்கும், பிரிவிக்கர் துழல், பூசியலைகுப்பம் சிளை நிர்வாகிகள் முன்னிக் ஊராடிக் துகை செயலானி உம்பதி கிளைக்கழக் செயலானி உம்பதி கிளைக்கழக் செயலானி உம்பதி இரைந்திகள் மற்றும் இரைம்பெல்கள் பான்ற செயலாளி பேக்காவிக், சரவ்கள்க் இடி.தேகி குமர், புங்கப்படி, பி. கரோஷ், த.மர், புங்கப்படி, பி. கரோஷ்,

K.u. Grassonguari Grasson, Tregoria America, Tregoria America, Tregoria America, Tregoria America, Grasson, Gra

குயப்பேட்டை சென்னை 12 வன்ன விரைந்தில் சேன்னை 12 வன்ன விரைந்தில் சக்குரை மேலால் கான்கரியா ஆக்டினிர்ஸ் ஏன் கமிழ் மலிமுறும் பெ

ான்ற விலாசத்தில் எயுவற மென்ஸ் கான்கரியா ஆக்ஷினின் செட் தர்கிர்களியா ஆக்ஷினின்

Regoloma, 1994, Manh Ge. Ggas, Mannagh ப்பேட்டை. 25 விலாத்தில் அத்தினின் சும்ல கான்கிய ஆக்கினின் சும்பெனியால் பெரம்பூ

பெயர் மாற்றம் Sur Name: Thankachan, Given Name: Leelamma Jaison, தந்தை வயச்: Thomas Thankachan, மிறத்த தேடு: 10.05,1975, தொ.71/2, நெருக்களின் கேருக்கி போக்கே! கண்ணை என்ற முக்கபிரிக்க - 500 012, என்ற முகைபிலில் வகிகும் 51% இனி Sur Name: THANKACHAN LEELAMMA Given Name: JAISON,

பெயர் மாற்றம் JABEEN BEGM, energy

ENROLMENT NOTICE I. Jayamurugan G. Germania et Bild.
R. Gopalakrishnan. gade 4 40
yaara, permanently residing at Piot No.21A. Second Floor.
Raja Rajeswari Nagar First Main
– 600 091. Intend having my
errofment as an Advocate
mortinet as an Advocate
for a first main and a first mortinet as an Advocate
mortinet as an Advocate
for a first mortinet and a first mortinet as an Advocate
mortinet mortin

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

Jayamurugan.G

After 10 days of the publication of this notice and within three this notice and within three this notice and within three this notice and the state of the state 10 days of the

U.K.Yokaraja

Geo Capil Derippia
Genester: Bankens, 157/6,
Veilachery Mein Food: Sathye
Complex, East Tambaran,
Chennal -50, eving volumely
ander autop contact and and and
Additional autop contact and
Additional autop contact
Additional autopace
Additiona 

### அறிவிப்பு

வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம், திரும்பெரும்புதூர்.

நிவு செய்யப்படனில்லை." என்கே என்ற மக்க என்கே என்ற மக்க நியந்திற்கில் என்ற கடித்த நியந்திற்கில் என்ற கடித்த நிற்கில் நியந்திற்கில் கடித்த நிற்கில் நியந்தில் கடித்த நிற்கிற்கில் என்ற மறுக்க நிறிக்கிறில் என்ற மறுக்க நிறிக்கில் நியந்தில் என்ற நிறிக்கில் நியந்தில் என்ற நிறிக்கில் நியந்தில் கடித்த நிறிக்கில் நிறிக்கில் கடித்த நிறிக்கில் நிறிக்கி

BEFORE THE SOLE ARBITRATOR SRI. S. S. P. DARWESH, CHENNAI Arbitration Case No. SSP/SF/40 OF 2020 In the matter of the Arbitration and Conciliation Act, 1996 and in the matter of dispute between

M/s. Sundaram Finance Limited

TO.

MR. G. JAYASHANKAR
S/O. MR. C. GOVINDARAJ
OLD NO. 54, NEW NO.52
KUMMALAMMAN KOU. 2ND STREET
TONDIARPET, CHENNAI – 600 081.

MR. D. VINOTH PRAKASH S/O. MR. A. DHANABALAN NO.5/ST SUBRAMANIA SHARATT MONDIYAMMAN NAGAR, CHENI

NOTICE

NOTICE

lake notice that the arbitration of a total sum of Rs.5,51,648. for a total sum of Rs.5.5.6.48.900 long-threwith interest and costs agains you at respondent, bearing contract No. P038500065 respect of the Look Agreement dated 270/52019 filed by the claimant is posted before me 4.00 mm, on 124/9/2020 at THE MADBLE OHAMBER OF COMMERCEAINDUSTRY (MCCI) "KRAINMUTHU CENTRE" 1" FROOM, NEW NO.634, ANNA SAIAL CHENNAI — 600 035. for your appearance and filing of your counter." appearance and filing of your counter statement. In default of your appearance either in person or through Advocate and silling to file your counter statement at the above said time and place, the matter will be proceeded with according to law, in your absence

BEFORE THE SOLE ARBITRATOR SRI. S. S. P. DARWESH, CHENNAI Arbitration Case No. SSP/SF/65 OF 2020

In the matter of the Arbitration and Conciliation Act, 1996 and in the matter of dispute between M/s. Sundaram Finance Limited

To. Mr. G. Jayashankar S/o. Mr. C. Govindaraj Old No. 54, New No. 52

NOTICE ake notice that the Take notice that the arbitration c for a total sum of Rs.15.52,530.1 together with interest and costs aga you as respondent, bearing cont. No. No3850036 respect of the Lu Agreement dated 18/06/2018 filed the claimant is posted before

Agrocement dated 18/05/2018 field of the claimant is pasted before me 4.0 pm., on 24/05/2020 at THE MADDA, CHAMBER OF COMMERCERINDUST (INC.) CHAMBER OF COMMERCERINDUST (INC.) THE TROOP, NEW NO.534, ANNA SAIL CHENNAI — 600 035, for you appearance and filling of your counter state ment. In default of you appearance and fill no service of the comment of the statement at the above said time and place, the matter will be proceeded with according to sail your counter statement at the sail was serviced with according to sail your counter statement at the sail was sail time and place, the matter will be proceeded with according to sail your counter statement at the sail mater above.

Date: 03/09/2020, Place: Cher

BEFORE THE SOLE ARBITRATOR SRI.S. S. P. DARWESH, CHENNAI Arbitration Case No. SSP/SF/39 OF 2020 In the matter of the Arbitration and Conciliation Act, 1996 and in the matter of dispute betwee

M/s. Sundaram Finance Limited ....Clair And

2.Mm, Ls. v.m.
To.
Mr. G. Jayashankiar
S/n. Mr. C. Govindaraj
Old No. 54, New No.32
Kummalamman Kol 7 2nd Street
Tendlaret, Cheonal –600 083.
Mr. D. Vinosh Prakash
No. 5/97 Subramania Bharathiar
Mondiyamman Nagar, Chennal

NOTICE

No. PUSSOODS' respect of the Loar Agreement case 270/5/2018 Mee 3, Agreement case 2, Agreement 2, Agreement

S. S. P. DARWESH SOLE ARBITRATOR Date: 03/09/2020, Place: Chennal

BEFORE THE SOLE ARBITRATOR SRI. S. S. P. DARWESH, CHENNAI Arbitration Case No. SSP/SF/274 OF 2019

M/s. Sundaram Fina

MR. A. SARANGABANI S/O. MR. B. ARUMUGAM NO:38/4, PUDHUR, VANIYAMBADI TK GIRISAMUDRAM, VELLORE – 635 751.

NO.226, PUDUR, GIRISAMUD VANIYAMBADI TK, VELLORE-

VANIYAMBADI TA, VELLUNE – 0...
MR. R. ARUMUGAM
S/O. MR. RAII GOUNDAR
NO:38/4, PUDHUR, VANIYAMBADI TK
GIRISAMUDRAM, VELLORE – 653 751.

NOTICE ... Respond Lake notice that the arbitration claim for a law of the arbitration of the arbi pearance either in person or throug fvocate and failing to file your counte stement at the above said time an ace, the matter will be proceeded

BEFORE THE SOLE ARBITRATOR SRI. S. S. P. DARWESH, CHENNAI Arbitration Case No. SSP/SF/305 OF 2019

In the matter of the Arbitration and Conciliation Act, 1996 and in the matter of dispute between And

To.
MR. M. THANASEKAR
PROPRIETOR: M/S. PRABHU TRADER
NO.12/9 VALLUVAR STREET EXTN
ARUMBAKKAM, CHENNAI – 600 106. ALSO AT: NO.32/40 THIRUNEELAGANDER STREET POLLACHI, COIMBATORE – 642 001:

NOTICE CHAMBER OF COMMERCES INDUSTRY (MCCI) "KARUMUTHU CENTRE" 1" FLOOR, NEW NO.634, ANNA SALAI, CHENNAI — 600 035. for your appearance and filing of your counter statement. In default of your have since been given credit to and to proceedings shall be continued with or the recovery of the balan emaining payable by the respondent

5. S. P. DARWESH SOLE ARBITRATOR Date: 03/09/2020, Place: Chennai.

BEFORE THE SOLE ARBITRATOR SRLS, S. P. DARWESH, CHENNAI Arbitration Case No. SSP/SF/42 OF 2020

M/s. Sundaram Finance Limited

Commai-600 852. ....Regionerist
Take notice that the arbitration clair
far a total sum of #8.15.49,315.39.01
far a total sum of #8.15.49,315.39.01
factorist that the arbitration clair
far a total sum of #8.15.49,315.39.01
factorist that the sum of factorist that the factorist that the sum of factorist fac

பெயர் மாற்றம் கணவாபெயா: Mr.Mohan, தேதி: 18.08.1905, (பிறத்த சென்னை), தெ.66/05, தெரு, சிந்தாதரியேட்டை, செ. 500 002, என்ற முக Sur Name: Laks Given Name: Bag

BEFORE THE SOLE ARBITRATOR SRI. S. S. P. DARWESH, CHENNAI Arbitration Case No. SSP/SF/35 OF 2020

M/s, Sundaram Finance Limited

To.
Mr. G. Jayashankar
5/o. Mr. C. Govledara
6/o. Mr. C. Govledara
6/o. Mr. C. Govledara
6/o. Govledara
6/o. Govledara
6/o. Govledara
6/o. Govledara
6/o. Mr. A. Okunababan
6/o. Kr. A. Okunababan
6/o. Kr. Gr. Govledarabia

NOTICE Take notice that the arbitration for a total sum of Rs.18,27,521 together with interest and costs a you as respondent, bearing co No. NO38500273 respect of the Agreement dated 28/01/2019 fill the claimant is notted before the claimant is not ten before the claimant ten before the second the second ten before the second ten before

BEFORE THE SOLE ARBITRATOR SRI. S. S. P. DARWESH, CHENNAL Arbitration Case No. SSP/SF/36 OF 2020

M/s. Sundaram Finance Lim

To. Mr. G. Jayashankar S/o. Mr. C. Govindaraj Old No. 54, New No. 52 Kummalammam Koll 2nd Street Tondšarpet, Chennai – 600 081.

NOTICE Take notice that the

BEFORE THE SOLE ARBITRATOR SRI. S. S. P. DARWESH, CHENNAI Arbitration Case No. SSP/SF/41 OF 2020 In the matter of the Arbitration Conciliation Act, 1996 and in the matter of dispute b

Kummalammam Koil 2nd Stree Tondiarpet, Chennai – 600 081. Mr. D. Vinoth Prakash S/o. Mr. A. Dhanabalan No. 5/97 Subramania Bh Mondiyamman Nagar, Chennai – 600 052.

NOTICE

இது மீணிக்கிகம் பூழ ஸ்னு காகிடும், இவறுற்ற காலியானி முகம் கட்டத்தில் பற்ற மொன்றது. முன் அந்தே கினிக்கம் தொறு நற்கிகரிகள் CCSL-ம் இவரைத்திற் முன் விதித்த விகிகம் கிற உறுபிகரிகள் CCSL-ம் இவரைத்திற் காகுகாகிய பாசிக்கமான். அன்கிடிய, போ. சிறிக்க விகிக்க கொகுக்கு மின்றதின் ஒது நெருப்பு கொள்ளது. இதின் குழித்தின் நிறும் சிரம்கள் இருத்தாக், உறுபிகளிகள் இது நிதின் குழித்தின் நிறும் சிரம்கள் இருத்தாக், உறுபிகளிகள் இது நிதின் குழித்தின் குறி (22-22-295 1843) அவர்களையோ அந்தை (22-295 1843), திரு எகிகத் கிறிம்கும் இருத்தாக்கு கிறிக்கும் குறிக்கும் அன்ற குறிக்க விகிக்கும் இருத்து குறிக்கும் இருத்து கிறிக்கும் இருத்து கிறிக்கும் இருத்து கிறிக்கும் கிறிக்கும் அன்ற கிறிக்கும் குறிக்கும் கிறிக்கும் கிறிக்குறிக்கும் கிறிக்கும் த்**நணி பைனான்ஸ் விமிடையற்கா** முனைவர் சு. குப்பன் நிறுவனர் செய்வர்

வர்கூற்றனர். இந்த முகாமில் ஆரணி வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஆர். ஜி.சேகர், ஆரணி நகர செயலாளர் அப்பல்லோ சிந்தூரி ஹோட்டல்ஸ் விமிடுட் CIN. 172300TN 1988PLC0041300 பிற அதாகம் 1 என் பர அம்மன் மேல்ல கிலக் கண்ட அம்ம மிகத்த பெள்ள 19000A முகத்த செல்லார் அம்ம மிகத்த பெள்ள 19000A முகத்த செல்லார் ஏல அறிவிப்பு

Gonfair

Kithid தேவி 28, காமுற்ற கார்க்கி தேவி 28, காமுற்ற கெரியமை 28 என்ற விணத்தில் கள்ள அ. த கன் மிற 10,07,2017 முக்கி 21,12,2017 வரை 34,2 காழ்த் மிலம்காற கொள் நாக் காழ்த் மிலம்காற கொள் நாக் சு வரை கண்ணக்கோர் பெணித்த ப்பேட்டை , சென்னை 12, மு விவாசத்தில் எவதாரர் லர்ஸ் கான்கரியா ஆக்ஷினிர்ஸ்

District.

Haddigd gand Opela.

K stall-them negt Opela.

K stall-them opela.

K stall-them negt Opela.